அழகப்பா கல்லூரி வளவுக்குள் உள்ள கல்வி நிலையங்கள்

திரு. ஜி. சுவாமிநாதன் (திரு. எம். ராஜா அய்யர் சார்பில்): மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) காரைக்குடி, செக்காலை, அழகப்பா கல்லூரி வளவுக்குள் உள்ள கல்வி நிலையங்கள் எத்தனை?

(இ) இந்தக் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறதா?

(உ) இல்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) அழகப்பா கல்லூரியை மையமாகக் கொண்டுள்ள இடத்தில் மொத்தம் 8 கல்வி நிலையங்கள் உள்ளன. அவற்றில் 6 கல்வி நிலையங்கள் மட்டும்தான் (3 பள்ளிகள், 3 கல்லூரிகள்) அங்கீகாரம் பெற்றவை.

(இ) 2 பள்ளிகளில் 31--12--72 வரை வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வந்தது. 1--1--73 முதல் வழங்குவதற்கு அரசின் ஆணை கோரப்பட்டுள்ளது. மற்ற 4 கல்வி நிலையங்களில் வீட்டு வாடகைப்படி வழங்கப்படவில்லை.

(உ) கல்வி ஆணை 584, நாள் 20--4--71 மற்றும் 1745, நாள் 12--10--71-ன் படி மேற்சொன்ன கல்வி நிலையங்கள் நகராட்சி எல்லைக்குள் அமையாததால் அந்நிலையங்களில் பணிபுரிவோருக்கு வீட்டு வாடகைப்படி வழங்க இயலாது.

College Unions

@* 69. *Q*.—THIRU G. SWAMINATHAN: Will the Hon. the Minister for Education be pleased to state—

(*a*) whether it is a fact that the office-bearers of the College Unions are now being elected indirectly by the class representatives; and

(*b*) if so, the reason for introducing the policy of indirect election?

@ 23—11—1973 வினாப்பட்டியலிலிருந்து ஒத்திப் போடப்பட்டது.

1973 நவம்பர் 24]

கல்லூரி மாணவர் சங்கங்கள்

திரு. ஜி. சுவாமிநாதன் : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கீழ்க் கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) கல்லூரி மாணவர் சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்கள் தற்போது வகுப்பு மாணவர் பிரதிநிதிகளால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது உண்மையா ?

(இ) ஆமெனில், மறைமுகத் தேர்தலை நடைமுறைக்குக் கொண்டு வந்ததற்கான காரணம் யாது ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : (அ) & (இ) பெரும்பான்மையான கல்லூரி மன்றங்களில் நேர்முகத் தேர்தல் முறையையே கடைப்பிடிக்கின்றனர். எனினும், இது அந்தந்தக் கல்லூரிகளில் முடிவு செய்ய வேண்டிய ஒன்றாகும். அரசு இதில் தலையிட்டு உத்தரவு பிறப்பிப்பதற்கு இடமிராது.

திரு. ஜி. சுவாமிநாதன் : தலைவரவர்களே, மறைமுகமான தேர்தல் என்று நடைபெறுவதால், அந்தத் தேர்தல் நடைபெறும் வரையில் அந்தப் பிரதிநிதிகளை வேறு எங்கேயாவது தேர்தல் நாள் வரையில் அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, அதற்குப் பிறகு அவர்களை ஓட்டுப் போடச் செய்வது அரசுக்குத் தெரியுமா ? இதனால் மாணவர்களிடையே ஒழுங்கு கெடுவதும் அரசுக்குத் தெரியுமா ? பஞ்சாயத்து யூனியன் தலைவர் தேர்தல் நடைபெறும்போது, எப்படி உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு போய் எங்கேயாவது தங்கவைத்துக்கொண்டு, தேர்தல் சமயத்தில் அவர்களை அழைத்து வருவதைப்போல மாணவர்கள் சங்கங்களிலும் இந்த மறைமுகத் தேர்தல் காரணமாக இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் ஏற்பட்டிருப்பதால், நேர்முகத் தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, இந்தத் தேர்தல்களே கட்சியின் அடிப்படையில் நடத்தப்படுவது போல வந்துவிட்டதால் வீண் மாச்சரியங்கள் ஏற்படுகின்றன. இப்போது உள்ள முறையிலும் சில பல கேடுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. நேரடித் தேர்தலிலே ஒரு ஆயிரம், ஆயிரத்து ஐநூறு மாணவர்கள் இரண்டு மூன்று பிரிவினராகப் பிரிந்து ஒரு பிரிவு மற்றப் பிரிவுகளுக்கு எதிராக நின்று போட்டியிடுவதால், காழ்ப்பு உணர்ச்சிகளும் வளருகின்றன. மறைமுகத் தேர்தல்களிலே அந்தந்த வகுப்பு 10, 12 மாணவப் பிரதிநிதிகள் மட்டும் சேர்ந்து தலைவரைத் தேர்ந்தெடுப்பதால் களிலேயே ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து, பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட —இதிலும் சில தொல்லைகள் ஏற்பட்டாலும்—அவ்வளவு தொல்லைகள் ஏற்படுவ

தில்லை. எனவேதான் 'இண்டைரெக்ட்' முறை பரவாயில்லை என்று இருக்கின்றது. சுமார் 30, 40 கல்லூரிகளில் இந்த முறை கையாளப்பட்டு வருகின்றது. பிற கல்லூரிகளிலே மாணவர் தலைவர்கள் நேர்முகமாகத்தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றார்கள். இதில்கூட அந்தந்தக் கல்லூரியின் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் இவர்கள் கூடிப்பேசி ஒரு முறையை வகுத்துக் கொள்ளுகின்றார்கள். கூடுமானவரையில் மறைமுகத் தேர்தல் நடைபெறுவதில், சண்டை சச்சரவுகள் ஓரளவிற்குக் குறைந்திருக்கின்றன என்றே சொல்லலாம்.

திரு. ஜி. சுவாமிநாதன் : தலைவரவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, மாணவர்கள் சங்கங்கள் தேர்தலை நடத்தும்போது அனாவசியமான சண்டை சச்சரவுகள், வீண் பூசல்கள் எல்லாம் ஏற்பட்டு, கல்லூரியையே மூட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருப்பதை நாம் அறிவோம். மறைமுகத் தேர்தல் என்ற முறைக்கு வந்தபிறகுதான் இப்படிப்பட்ட மாச்சரியங்கள், அடித்துக் கொள்ளுதல், கத்திக்குத்து போன்ற நிலைமைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கல்லூரி யூனியன்கள் எந்தக் காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டன, அன்றுள்ள காரணங்கள் இன்று மாறுபட்டுள்ள நிலையில் சரியானவைதானா, பொருத்தமானவைதானா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, இந்த யூனியன்களை ஆரம்பித்தது நல்ல நோக்கத்திற்காகத்தான். இது நீண்ட நெடுங்காலமாக கல்லூரிகளிலே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் அந்த நோக்கம் சீர்கேடுறச் செய்யும் அளவிற்கு இப்போது சூழ்நிலைகள் வளர்ந்துள்ளன. இந்தச் சீர்கேடுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளை எந்தெந்த வகையில் மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றி யோசித்து, கல்லூரிக்குக் கல்லூரி சில பல முறைகளைக் கையாண்டு வந்திருக்கின்றார்கள். இப்படிப்பட்ட தேர்தல்களினால் மாணவர்களுடைய நேரம் வீணாகிறது என்று கருதி, தமிழகத்திலேயே கட்டுப்பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் சிறந்ததொரு கல்லூரி என்று சொல்லப்படும் பாளையங்கோட்டையிலுள்ள ஸெயின்ட் க்ஸேவியர் கல்லூரியில் இப்படிப்பட்டதொரு முயற்சியை உருவாக்கினார்கள் என்ற காரணத்திற்காக பெரும் கிளர்ச்சிகள் ஏற்பட்டு, அங்குள்ள 'லைப்ரெரி'யில் இருந்த புத்தகங்களிலே கால்வாசிப் புத்தகங்கள் எரிக்கப்படும் அளவிற்கு நிலைமைகள் உருவாகி, பின்னர் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு, கீழிறங்கி தேர்தலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே இதுபற்றி கல்லூரிகளே முடிவெடுத்துக்கொள்ளட்டும் என்று அவர்களுடைய முடிவிற்கே விட்டுவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

THIRU G. VASANTHA PAI: Mr. Chairman, Sir, will the Government think of imposing some restrictions on the expenditure which is being incurred in the elections to the Unions in Colleges and will the Government also see that some other restrictions which existed in olden times are brought into effect now? In olden times, there was a restriction to the effect that a person seeking election could only issue a pamphlet saying "So and so requests your vote"—that is all the canvassing he could do. Will the Government introduce this system because we now find that every time elections to the College Unions are held, there is such a widespread campaigning and also writing on the walls, writing on the roads and everywhere as if it is some election to the Legislature or something like that?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இப்படிப்பட்ட தேர்தல்களை எப்படி அதிகப்படியான பணத்தைச் செலவிட்டு மிக ஆடம்பரமாகச் செய்கின்றார்கள் என்று குறிப்பிட்டார்கள். ஒரு கல்லூரித் தேர்தலிலே யானை, ஒட்டகம் போன்றவற்றை யெல்லாம் வைத்து பிரச்சாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட பெருஞ்செலவு களுக்கு இடமளிக்காமல் இருக்க சில கல்லூரிகளிலே முயற்சிகளை எடுத்து வருகின்றார்கள். தேர்வு நடைபெறும் நாளுக்கும் அதுபற்றி அறிவிப்பினை, அதாவது தேர்வுக்கான தேதியை அறிவிக்கும் நாளுக்கும் அதிக இடைவெளியில்லாத அளவிற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களிலே அதை நடத்திவிடலாம் என்று சில கல்லூரிகளிலே நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இன்னும் சில கல்லூரிகளிலே மாணவர்களைக் கூட்டி வைத்து, சுவற்றில் எழுதுதல், சுவரொட்டிகள் அடித்தல் போன்றவை வேண்டாம் என்று எடுத்துச் சொல்லி அவர்களையும் அதற்கு இணங்க வைத்து ஆடம்பரத்தைத் தவிர்க்கும் முறையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஆடம்பரங்களைத் தவிர்த்து, அமைதியாக இவை நடைபெற வேண்டியதன் அவசியத்தை கல்லூரி இயக்குநர் மூலம் கல்லூரி முதல்வர்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இதில் 'ஓட் கான்வாஸிங்' மட்டும் இருக்கலாம், சுவரொட்டிகள் வேண்டாம் என்று சொல்லப்பட்டு, கல்லூரிகளிலேகூட கிட்டத்தட்ட இதை ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்றே சொல்லலாம்.

திரு. எம். ஆறுமுகசாமி: தலைவரவர்களே, இப்படிப்பட்ட மாணவர்கள் யூனியன் தேர்தல்களில் இவ்வளவு தொகை செலவழிக்கத்தக்க அளவிற்கு அவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது? அரசியல் கட்சிகள் ஏதாவது இவர்களுக்குப் பின்னாலிருந்து இதைச் செலவழிக்கின்றார்களா, அப்படியிருந்

தால், அப்படிப்பட்ட அரசியல் கட்சிக்காரர்களோடு பேசி, அவர்கள் இப்படி இதில் தலையிடாமலிருப்பதற்கு உடன்பாடு காண அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, இப்படிப் பட்ட தேர்தல்களுக்கு மாணவர்களே நேரடியாக வசூலிக்கின்றார்கள். இன்னும், தேர்தலுக்காக நிறுத்தும்போது, ஒரு 'கண்டிஷன்' போடுகின்றார்கள், 'உன்னால் இவ்வளவு தொகை செலவழிக்க முடியுமா, ஒரு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் வரையில் செலவழிக்க வசதியிருக்கின்றதா' என்று கேட்டு அப்படிப்பட்டவர்களைத்தான் நிறுத்துகின்றார்கள். இப்படிப்பட்ட பெருஞ்செலவுகளுக்கு வகையில்லாத முறையில் ஒரு சூழ்நிலையை உருவாக்கினால், அந்த அளவிற்கு நாம் மாச்சரியங்களைக் குறைக்கலாம்.

திரு. எம். சங்கரலிங்கம் : மாண்புமிகு தலைவரவர்களே, கல்லூரி மாணவர்கள் சங்கத் தேர்தல்கள் நேரிடைத் தேர்தலாகவும் மறைமுகத் தேர்தலாகவும் இப்படி இரண்டுவிதமாக நடைபெறுகின்றன. அண்மையில் மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து, ஒவ்வொரு கல்லூரி நிர்வாகத்தினருக்கும், முதல்வருக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி எந்தெந்தச் சங்கங்கள் எங்கே செயல்பட வேண்டும், எப்படி எப்படித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், அதற்கு என்னென்ன விதிமுறைகளை வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டிருக்கின்றார்கள். இதே போன்று சென்னைப் பல்கலைக் கழகத்தினரும் அறிய முயற்சிப்பார்களா? மறைமுகத் தேர்தல்கள்தான் நன்மை பயக்கின்றன என்று மதுரைப் பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் பல தெரிவித்திருப்பதால், அது போன்ற கருத்து இங்கும் அறியப்பட்டிருக்கின்றதா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, உறுப்பினர் அவர்கள் ஒரு கல்லூரி முதல்வராக இருக்கின்றார்கள். மதுரைப் பல்கலைக் கழகப் பகுதியில் எப்படி இதுபற்றிய கருத்துக்களை அறிந்தார்கள் என்ற விவரங்களைக் கொடுத்தால், சென்னைப் பல்கலைக் கழகத்திலும் அப்படிப்பட்டதொரு முறை இருக்கின்றதா என்று கேட்டு, அதே முறையை இங்கும் கொண்டு வர இயலுமா என்பதைப் பார்த்து, பரிந்துரை செய்யலாம்.